

JUDICIAL FORM NO.53

(See Rule 42)

Deposition of Witness

(Chapter XXXIII Code of Criminal Procedure)

IN THE COURT OF JUDICIAL MAGISTRATE, PERUNDURAI

Calendar		C.C.No.	31-2015
Miscellaneous		C.M.P.No	
Sessions		S T C No.	
Deposition of witness for	PW10	Prosecution /Defence / Court	
Name	Sakthivel	Caste	
Father's Name	Ponnusamy	Calling	
Village	Thiruvankadampalaya mPudhur	Religion	
Taluk		Age	

Solemnly affirmed in accordance with the provisions of the oaths Act 1969(Central Act 44 of 1969) of the day of
Date: 12.10.2021

முதல் விசாரணை

நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்துகொண்டு சிப்காட்டில் கேன்டீன் காண்டிராக்டராக பணியாற்றிவருகிறேன். கடந்த 21.12.2014 ஆம் தேதி நானும் எனது நண்பர் மேகநாதனும் கோவை ரோட்டில் கேன்டீன் செல்வதற்காக சென்றுகொண்டிருந்தபோது அப்போது முனியப்பன் கோவில் அருகில் இருந்த செக்போஸ்டில் சோதனையில் ஈடுபட்டிருந்த பெருந்துறை காவல்நிலையத்தினர் எங்களையும் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்பொழுது எங்கள் வாகனத்தை சோதனை செய்துகொண்டிருந்தபோது TN-56-A-2151 என்ற Splender என்ற இருசக்கரவாகனம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிவந்தது. அந்த வண்டியை போலீசார் நிறுத்த முற்பட்டபோது அவர் எத்தனிக்க முற்பட்டார். போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்க அவர்களது பெயர் ஆனந்தன் என்றும் அவிநாசியை சேர்ந்தவர் என்றும் கூறினார். தற்பொழுது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள எதிரி தான் ஆனந்தகுமார் ஆவார். எங்கள் பகுதியில் பால்வியாபாரம் செய்துவந்த ஈஸ்வரமூர்த்தி அவர்களின் வாகனம் காணாமல் போயிருந்ததாக ஏற்கனவே எங்களிடம் கூறியிருந்தார்.

நாங்கள் ஆனந்தகுமார் ஓட்டிவந்த வாகனத்தை பார்த்தபோது மேற்படி ஈஸ்வரமூர்த்தியின் வாகனம் போல் தெரிந்தது. அதுபற்றி போலீசார் விசாரித்துக்கொண்டிருந்தபோது 20.11.2014 ஆம் தேதி ஒரு பெண்ணிடம் கொள்ளையடித்ததாக (எதிரி தரப்பில் ஆட்சேபனையுடன் பதிவு செய்யப்படுகிறது) எங்கள் முன்னிலையில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதில் நாங்கள் இருவரும் கையெழுத்திட்டோம். ஒப்புதல் வாக்குமூலத்தில் 2-வது கையெழுத்து என்னுடையதுதான். **கையெழுத்து மட்டும் அ.த.சா.ஆ.9.** இது சம்மந்தமாக போலீசார் என்னை விசாரித்தனர்.

எதிரிகள் தரப்பில் குறுக்குவிசாரணை.,

நானும் மேகநாதனும் வந்த வாகனத்தின் எண் மற்றும் என்ன வாகனம் என்று போலீசார் விசாரணையில் கூறினேனா என்றால் சொல்லவில்லை. வண்டியை நான் தான் ஓட்டிவந்தேன். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது தென்புறமாக போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது நிறைய வானங்களை நிறுத்திவைத்து வழக்கு ஏதேனும் தொடுத்தார்களா என்றால் இல்லை. ஈஸ்வரமூர்த்தி எனக்கு நண்பரா என்றால் தெரிந்தவர். அவருடைய வாகனத்தின் பதிவு எண் ஏற்கனவே எனக்கு தெரியும். எதிரி ஓட்டிவந்த வாகனத்தின் எண் ஈஸ்வரமூர்த்தியின் வாகன எண் என்பதால் நான் காவல்துறை உதவி ஆய்வாளரிடம் கூறினேன் என்றால் சரிதான். நான் கையெழுத்திட்டதன் அடிப்படையில் என்னை எங்கேயாவது அழைத்துச்சென்றார்களா என்றால் இல்லை. நான் கையெழுத்து போட்டுவிட்டு என்னுடைய வேலையாக சென்றுவிட்டேன் என்றும் போலீசார் அவர்களை அழைத்துச்சென்றுவிட்டார்கள் என்றால் சரிதான். ஒப்புதல் வாக்குமூலத்தை யார் எழுதினார்கள் என்றால் உதவி ஆய்வாளர் அவர்கள்தான் எழுதினார். அவர் எழுதியதில்தான் நான் கையெழுத்திட்டேன் என்றால் சரிதான். வேறு யாராவது அதில் கையெழுத்திட்டார்களா என்றால் இல்லை. ஈஸ்வரமூர்த்தி

எனக்கு நண்பர் என்பதால் போலீசார் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்
பொய் சாட்சியமளிக்கிறேன் என்றால் சரியல்ல.

திறந்த நீதிமன்றத்தில் சாட்சி சொல்லச் சொல்ல,
என்னால் தட்டச்சுக்குச் சொல்லப்பட்டு, அவரால்
திறந்த நீதிமன்றத்தில் தட்டச்சு செய்யப்பட்டு,
சாட்சிக்கு படித்துக் காண்பிக்கப்பட்டு, சாட்சியால்
சரி என்று ஒப்புக் கொள்ளப்பட்டு என் முன்னால்
சாட்சியின் கையெழுத்து / கைரேகை
பெறப்பட்டது.

நீதித்துறை நடுவர், பெருந்துறை.

Signature of the Witness

Name of the Interpreter
Tmt.K.S.Shabeena, B.A.B.L.
Judicial Magistrate,
Perundurai.

Solemnly affirmed in accordance with the provisions of the oaths Act, 1969, (Central Act 44 of 1969) on
the-----day of -----2021.

Signature of Interpreter